



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ දූතවි පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2459/46 - 2025 ඔක්තෝබර් මස 24 වැනි සිකුරාදා - 2025.10.24
2459/46 ஆம் இலக்கம் - 2025 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 24 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கம் கொண்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டம்

1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் உப பிரிவு 4(1) மற்றும் 14 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆவது பிரிவின் கீழ் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய அநுர குமார திசாநாயக்க ஆகிய என்னால் பின்வரும் விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

அநுர குமார திசாநாயக்க,
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்,
கொழும்பு 01.

2025 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 24 ஆம் திகதி.

ஒழுங்குவிதிகள்

- இவ் ஒழுங்குவிதிகள் “2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்” என அழைக்கப்படும்.
- 2025, மார்ச் 19 ஆந் திகதிய 2428/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் மூலம் திருத்தம் செய்யப்பட்ட



2013 ஏப்பிரல் 03 ஆந்திகதிய 1804/17 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் தொடர்ச்சியான பகுதியொன்றாக இவ் ஒழுங்குவிதிகள் வெளியிடப்படுகின்றன.

3. 2025 சனவரி 31 ஆந் திகதி 2421/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளின் கீழ் 2025.02.01 ஆந் திகதி முதல் 2025.10.24 ஆந் திகதி வரையான காலப்பகுதிக்குள் கடன் கடிதங்கள் திறக்கப்பட்ட மற்றும் அக்கடன் தொடர்பாக கடிதங்கள் திருத்தம் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் கட்டளை இலக்கம் 5 இற்கு இணங்காது இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களை வழக்கமாக செலுத்த வேண்டிய சுங்க வரியை அறவீடு செய்ததன் பின்னர் மற்றும் கீழே நிபந்தனைகளின் கீழ் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்பட வேண்டும் ;
 - (i) 2016, யூன் மாதம் 14 ஆந் திகதி 1971/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 1(அ) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிய வாகனமொன்றிற்கான சுங்கப் பெறுமதியின் அடிப்படையில் கணக்கிடப்படும் வரித் தொகையின் பெறுமதியையும்,
 - (ii) 2016, யூன் மாதம் 14 ஆந் திகதி 1971/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 1(ஆ) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிய வாகனமொன்றல்லாத வாகனமொன்றிற்கான சுங்கப் பெறுமதியின் அடிப்படையில் கணக்கிடப்படும் வரித் தொகையின் பெறுமதியையும் கருத்திற் கொண்டு, மற்றும்
 - (iii) மேலே 3(i) இல் மற்றும் 3(ii) இல் கணக்கிடப்படும் வரித்தொகைகளுக்கு வித்தியாசத்தின் பெறுமதி மற்றும் 3(i)இல் உள்ளவாறு கணக்கிடப்படும் புதிய வாகனமொன்றிற்கான வரித் தொகையின் பெறுமதியில் 35% பெறுமதி ஆகிய இரண்டினதும் கூட்டுத் தொகைக்கு சமமான பெறுமதியான இரத்துச் செய்ய முடியாத கூட்டு உத்தரவாதம் அல்லது இரத்துச் செய்ய முடியாத வங்கி உத்தரவாதமொன்றை சுங்கத் திணைக்களத்தில் வைத்தல்.
 4. சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் மேலே ஒழுங்கு விதி இலக்கம் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விடுவிக்கப்படும் வாகனங்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு இடமளிக்கக்கூடாது.

இருப்பினும் எவரேனும் இறக்குமதியாளரொருவர் உரிய மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கு எதிர்பார்த்தால், மேலே 3(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவாதப் பெறுமதிக்கு சமமான மேலதிகக் கட்டணமொன்றை சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் அறவீடு செய்யப்பட்டு, அவ் வாகனங்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு இடமளிக்க வேண்டுமென்பதுடன், அவ்வாறு 3(iii)இல் உள்ளவாறு கணக்கிட்டு அறவிடப்படுகின்ற மேலதிகக் கட்டணத்தை சுங்கப் பணிப்பாளர் நாயகத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு வைப்பிலிட வேண்டும்.
 5. 2025 சனவரி 31 ஆம் திகதி 2421/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் 6.2(i) ஒழுங்குவிதியில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், இவ் வர்த்தமானி அறிவித்தலின் ஒழுங்குவிதி இலக்கம் 4 இன் படி மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் மற்றும் 2025.10.24 ஆந் திகதியாகும் போது இறக்குமதிப் பற்றுச் சீட்டு (சுங்க வெளிப்படுத்துகை/CUSDEC) சமர்ப்பிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யும் காலப்பகுதி, இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் திகதி முதல் 90 நாட்களுக்குள் என கணக்கிடப்பட வேண்டும்.
 6. இவ் ஒழுங்குவிதிகள் 2025 ஒற்றோபர் மாதம் 24 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.